Recalibrating policy priorities

As the global storm rages, emerging markets will have to quickly pivot from addressing the pandemic's scars to focusing on the 'twin deficits' to preserve macroeconomic stability



The global economic community remains singularly focused on the inflation challenge confronting advanced economies, wondering how quickly inflation can be brought down and what the collateral damage to activity and labour markets will be. The fact that central bank credibility in some advanced economies appears undermined — despite Chairman Powell's express resolve to stav the course at Jackson Hole, for example, markets are still pricing in Fed rate cuts in 2023, thereby impeding monetary transmission down the yield curve — is not helping matters any. But even as these central banks face their biggest challenge in five decades, at least the intellectual consensus and direction of travel in advanced economies is clear. Demand remains relatively strong, activity was close to the pre-pandemic path at the start of this year, and labour markets are the tightest in 50 years. Bringing down inflation, avoiding a wage-price spiral, and preventing a hardening of inflation expectations must therefore constitute the unambiguous policy priority.

In contrast, the conundrums and challenges confronting emerging markets are often much less appreciated. Post-pandemic, policy in these economies has often had to oscillate between healing economic scars and preserving macroeconomic stability, which often may appear in conflict. Without the benefits of exorbitant privilege, for example, many emerging markets could not exercise the fiscal firepower of advanced economies, risking economic and labour market scarring. Then policy had to tighten prematurely in some an elevated 10-11 per cent of

emerging markets in response to the Containing advanced economic domestic recoveries remained incomtempering⁴ plete. Now the trifecta demand' and of a surging US dollar, changing rising global interest rates, and still-elevated commodity prices require both has engendered a new challenge: that of normalisation containing financing the twin sustained and deficits - current credible fiscal account and fiscal.

a case in point. The perceived growth disappointment in last week's GDP print may reignite market clamour for more policy support from the government. But,


India can serve as

against the backdrop of an increasingly hostile global environment, the near-term policy imperative must be to contain external and internal imbalances. Take the case of the current account deficit. For the six vears leading up to the pandemic, India's current account deficit averaged just 1.4 per cent of GDP, discernibly below the 2.5 per cent considered sustainable. However, a recovering economy and the global commodity price surge has meant India's CAD is estimated to have widened close to 4 per cent of GDP last quarter, is tracking above 5 per cent of GDP this quarter, and, if crude prices remain in the \$90-100/barrel FY23 is on course to approaching 4 per cent of GDP, or about

\$130 billion. Financing a deficit of this magnitude is understandably not proving easy given rising core interest rates are sucking away capital from emerging markets. Consequently, the RBI is estimated to have intervened with almost \$55 billion across spot and forward dollar markets so far this fiscal year. To be clear, India still has a war chest of FX reserves, so there is no reason for any panic. Even accounting the chart for illustrative purposfor the intervention and lower es — to elevated levels by his-



TWIN DEFICITS: SUM OF CONSOLIDATED FISCAL **DEFICIT & CURRENT ACCOUNT DEFICIT**



toric standards.

"valuation effects" (a stronger dollar reducing the dollar value of non-dollar FX reserves). India's US dollar reserves are almost nine months of (an elevated) import basket, and total reserves are almost 1.5 times the gross financing requirements of the economy over the next 12 months — both metrics significantly higher than what existed at the time of the taper tantrum in 2013. That said, when assessing FX reserves, market participants often look at "burn rates" as much as "levels" and if the global environment continues to be challenging for some length of time, and BOP continues to clock a large deficit, the challenges will sustain.

A related phenomenon that policymakers will have to closely monitor is the consolidated fiscal deficit. Even if central and state fiscal targets are met this vear, total public sector borrowing requirements will still be in

GDP range, reflecting, in part, the pandemic imbalances will necessitate both committed to fiscal consolidation, but with capex correctly having 'relative prices'. become a strategic The former will priority to crowd in private investmonetary policy ment, and the subsidy bill increasing and meaningful, again to buffer the commodity shock households on consolidation and farmers, poli-

> trade-offs. All said and done, however, meaningful and sustained fiscal consolidation is critical, not just to ensure that large deficits can be financed domestically in a non-disruptive manner but also because of the link between fiscal and external imbalances.

cvmakers

non-trivial fiscal

face

Recall, on a more fundamental basis, the current account deficit is simply an economy's investment-savings gap. That, in turn, is a combination of the public sector investment-savings gap (i.e. total public sector borrowing requirements) and the sum of the private sector investment-saving gap. The fiscal deficit understandably ballooned during the pandemic. But because private savings surged (as people could not spend) and private investment retreated, the private sector range, the full-year deficit in could absorb large deficits without the need for foreign capital (proxied by the current account on addressing the "twin defideficit). But as the private sector has progressively recovered (and its investment-savings gap is normalising) a large, consolidated deficit is manifesting more fundamentally in a wider current account deficit, reinformarkets have little choice but cing the inevitable link between the "twin deficits". Quantitatively, the combination of the pandemic and the war has pushed up the fiscal and the current account — summed up in

What then should the appropriate policy response be? Containing external imbalances will necessitate both "tempering demand" and changing "relative prices". The former will require both monetary policy normalisation and meaningful, sustained and credible fiscal consolidation. It's only when fiscal deficits come down that a robust private sector revival can coexist with a sustainable current account deficit. Fiscal consolidation, in turn, will need to be intelligent and selective. With the capex thrust essential to reviving growth on a sustained basis, it should not be compromised. Instead, consolidation should necessitate stepped-up efforts to target revenue expenditures and subsidies, while simultaneously finding ways to mobilise more revenues, both taxes and asset sales.

But tempering demand should be complemented by relative price changes, to ensure bringing down the current account deficit to sustainable levels does not extract an unduly large Centre remains growth sacrifice. A sustained terms of trade shock would argue for a weaker equilibrium real effective exchange rate (REER), which has been effectively flat this year. Empirical evidence suggests a weaker REER boosts India's non-oil exports and, by raising the domestic price of imports, helps rein in non-oil, non-gold imports. In other words, real depreciation of the rupee can simultaneously help narrow the current account deficit and help domestic growth. Net of oil and gold. India runs a current account surplus, but one that has narrowed discernibly over the last decade, suggesting external competitiveness will need to be an ongoing policy priority. Reversing course will continue requiring all hands on deck infrastructure, regulation, factor markets — but a competitive currency, while not necessarily substituting for the former, can

serve as a crucial complement. The focus since 2020 has correctly been on containing the pandemic and addressing the resultant economic scars. Encour agingly, some progress is visible. The private sector is slowly reviving, reflected in firming production, credit growth, taxes and imports. But even as addressing scarring - particularly in the labour market — will need to be an ongoing effort, near-term policy will need to re-prioritise and double down cits". Policy latitude in emerging markets to address the pandemic's scars was enabled by a benign global backdrop. Now as the global environment turns increasingly hostile, emerging to pivot sharply towards macroeconomic stability as the best means of insulating themselves from the raging global storm.

Sajjid Z Chinoy is Chief India Economist at JP Morgan. All views are personal

ON SENTIMENTS

Households hesitant to spend



MAHESH VYAS

Consumer sentiments in India deteriorated in August 2022 after having improved substantially in the previous month. The Index of Consumer Sentiments (ICS) shrunk by 0.5 per cent in August after having risen by an impressive 6.7 per cent in July. The ICS had been rising every month in 2022 till July. The August fall therefore broke a seven-month record of regular gains. Household perceptions do not seem poised for a quick recovery in consumer sentiments. The first week of September saw the ICS fall by a substantial 3.1 per cent.

The weakening of consumer sentiments in August reflects, to a large extent, a sharp fall in sentiments in the last week of July and the first week of August. During these two weeks, the ICS cumulatively lost 11.3 per cent. This was an extraordinary fall, the effect of which was spread over the ICS of two months. The ICS was seen improving during the last three weeks of August but the improvement was slow The index did not recover entirely from the fall experienced earlier. There seems to be some hesitancy.

The fall in the ICS in August reflects the problematic journey of consumer sentiments in India in recent times. There was a certain weakness in consumer sentiments. This is notwithstanding the regular improvement in sentiments for seven months from January through July 2022 and the excellent 6.7 per cent jump in the ICS in July. The steady improvement in sentiments in the first seven months of 2022 was also characterised by a progressive fall in the rate of growth from March through June 2022. The sharp improvement in July, it now appears, was an outlier to a weakening trend in consumer sentiments.

We have believed thus far that the weakness in consumer sentiments was largely the result of the erratic progress of the south-west mon-

soon and the consequent delay in kharif sowing activities. But the complete data for August reveals a substantial weakness in urban sentiments. The urban ICS declined by 1.5 per cent in August while the rural ICS remained unchanged.In the first week of September, the urban

rural ICS fell by 1.5 per cent. The two broad components of the ICS — the Index of Current Economic Conditions (ICC) and the Index of Consumer cent. This measure of house-Expectations (ICE) — reveal the holds' propensity to spend on



sources of the weakness in consumer sentiments. Perceptions seem to differ in the two regions. But the underlying common theme seems to be scepticism regarding the future.

The ICC fell 1.2 per cent in August. This reflects two observations on the current wellthe Index being of households. of Consumer First, the proportion Sentiments is of households that concentrated stated that their inin rural India, comes had improved and within

rural India the

the propensity

of households

to buy non-

essentials

damage is to

over a year ago fell to

14 per cent from 16.3

per cent in July. This

proportion had shot

up in July and in

August it has revert-

ed close to its level before that. Second, ICS fell by 4.7 per cent while the proportion of households that considered these to be better times to spend on consumer durables fell substantially from 14.2 per cent in July to 10.9 per

consumer durables is the lowest since April 2022. This reticence of the households to spend could restrain the recovery of the Indian economy.

The fall in the ICC is concentrated in rural India and within rural India the damage is to the propensity of households to buy non-essentials. Rural ICC fell by 2.4 per cent in August. The proportion of households that reported an increase in income over a year dropped from 15.8 per cent in July to 12.7 per cent in August. But the drop in the propensity to buy non-essentials was sharp, from 13.8 per cent to 8.7 per cent, which is the lowest since January 2022.

Urban ICC has moved differently. It scaled up a bit, by 0.6 per cent. While urban India also saw a fall in households reporting an increase in income over a year, their propensity to spend on non-essentials did not fall. although its rate of increase had dampened. The proportion of households reporting an inc-

rease in income fell from 172 per cent to 16.5 per cent, but households considering this to be a better time to buy consumer durables increased marginally from 15 per cent in July to 15.5 per cent in August. The proportion of urban households expre ssing it to be a better time to buy consumer durables has been increasing every month for over a year, since June 2021 when it had reached its nadir. But the rate of increase is slow and this rate has also been slowing.

Urban India is not very sanguine about its future. The ICE for urban India fell by a substantial 2.8 per cent in August. This reflects deterioration in all three relevant perceptions about the future. Fewer households believe that their incomes would be better over the next year, that the financial and business conditions would improve over the next year, and that India's economic conditions would keep improving over the next five years. Further, on all three counts more urban households believe that conditions would worsen. This dim view of the future could have influenced the dampening of urban enthusiasm to buy consumer durables.

Rural India doesn't do too well on ICE either. Its outlook over the next 12 month is not very encouraging although it remains more hopeful that things will not get worse.

The fall in the ICS in August is small at just 0.5 per cent. But rural India's steep fall in willingness to spend on consumer durables and urban India's scepticism regarding their future well-being is worrisome. The 4.7 per cent fall in the ICS in the first week of September amplifies this worry.

The writer is MD & CEO, CMIE PLtd

PROFITMART Notice is hereby given that the following person (Authorised person (AP) are n onger affiliated with M/s. PROFITMART SECURITIES PVT. LTD . (PSPL) Member o

NSE, BSE & MCX having the registered office as given below with effect from 30-08-2022. Any person dealing with below mention person / Authorised person (AP should do at their own risk. PSPL shall not be liable for any dealing with them. Sr. No NAME OF AUTHORISED PERSON (AP) PAN NUMBER

VISHAKHA AVINASH RATHOD ATSPC4548C In case of any queries, investor are requested to inform to us within 30 days from the date of issuing this notice at

M/s. PROFITMART SECURITIES PVT. LTD.

Sicagen India Limited CIN: L74900TN2004PLC053467



Regd. Office: 4th Floor, SPIC House, No.88, Mount Road, Guindy, Chennai-600032 Website: www.sicagen.com / E-mail: companysecretary@sicagen.com Ph: 044 4075 4075

AVINASH A RATHOD

PUBLIC NOTICE TO SHAREHOLDERS NOTICE is hereby given that the 18th Annual General Meeting (AGM) of the

Company will be convened on Tuesday, 27th September 2022 at 02:30 p.m. (IST) through Video Conferencing (VC)/Other Audio Visual Means (OAVM) in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and Rules framed thereunder and the SEBI (LODR) Regulations, 2015 read with various circulars issued by Ministry of Corporate Affairs (MCA) and SEBI from time to time. In compliance with the circulars, soft copy of the 18th AGM Notice and the Annual

Report for the year 2021-22 have already been sent by email to all the Members whose email addresses are registered with the Company or with their respective Depository Participants on 02 09 2022 and the same are also available on the website of the Company (www.sicagen.com), BSE Limited (www.bseindia.com) and Central Depository Services (India) Limited (CDSL) (www.evotingindia.com). The members holding shares in physical form/Demat form and who have not registered their email addresses with the Company / with their respective Depository Participants can obtain soft copy of the aforesaid AGM notice and Annual Report and login details for joining the AGM through VC/OAVM including evoting by sending a request mail to investor@cameo.com

In this regard. All the members are informed that:

- 1 The ordinary and special businesses as set out in the 18th AGM shall be transacted through remote e-Voting or e-Voting system at the AGM.
- 2. The Register of Members and Share Transfer Books shall remain closed from Wednesday, 21st September, 2022 to Tuesday, 27th September, 2022 (both days inclusive) for the purpose of aforesaid AGM and payment of dividend for the financial year 2021-22.
- The remote e-Voting shall commence at 9.00 a.m. (IST) on 24th September
- 2022 and remain open for voting till 5.30 p.m. (IST) on 26th September 2022. Remote e-voting shall be disabled for voting after the date and time mentioned above. Once the vote on a resolution is cast by a member, the member shall not be allowed to change it subsequently.
- Members holding shares either in physical form or dematerialized form as on the Record date (Tuesday, 20th September 2022) may cast their vote electronically on each items of the businesses as set forth in the Notice of 18th AGM through the electronic voting system on CDSL ('remote e-Voting') or e-
- Any person, who acquires shares of the Company and becomes member of the Company after dispatch of the Notice of AGM and holding shares as on Record date may obtain the login ID and password by sending a request to helpdesk.evoting@cdslindia.com or companysecretary@sicagen.com. However, if the members already registered with CDSL e-voting, then such member can use his / her existing User ID and password for casting his/ her
- The facility for voting will also be made available during the AGM and the members attending the AGM through VC, who have not cast their vote by remote e-voting shall be able to vote through the e-voting system at the AGM The members who have cast their vote by remote e-Voting prior to the AGM may also attend the AGM but shall not be entitled to cast their vote again.
- A person, whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on Record date only, shall be entitled to avail the facility of remote e-Voting or e-Voting at the AGM.
- The Company has appointed M/s. KRA and Associates, Practicing Company Secretaries, Chennai as the scrutinizer to scrutinize the entire e-Voting process and e-Voting at the AGM in a fair and transparent manner
- 10. In case of any queries or issues regarding attending AGM & e-Voting, you may refer the Frequently Asked Questions ("FAQs") and e-voting manual available at www.evotingindia.com, under help section or write an email to helpdesk.evoting@cdslindia.com or contact toll free no: 1800 22 55 33 or Mr. Rakesh Dalvi (022-23058542).
- 11. The Company had also published a notice in Business Standard and Makkal Kural newspapers on Saturday, 27th August, 2022 regarding the aforesaid AGM and to register the E-mail IDs of the members who have not updated the
- 12. Please keep your E-mail ID registered with the Company / your Depository Participant to receive all future and timely communications

Place: Chennai

Date: 5.09.2022

By Order of the Board For Sicagen India Limited R Chandrasekar Whole Time Director

Date: 05.09.2022

Place: Chandigarh

KOTHARI INDUSTRIAL CORPORATION LIMITED

CIN No. L24110TN1970PLC005865

Regd. Office: 'Kothari Buildings'114, Mahatma Gandhi Salai, Nungambakkam, Chennai - 600 034 Website: www.kotharis.in, Phone No: 044-28334565 Email id: enquiries@kotharis.in NOTICE

is hereby given that the 52ndAnnualGeneral Meeting of the Company will be held at 11.00 a.m. on Tuesday, 27th September, 2022 through video conferencing / Other Audio-Visual Means ("VC/OAVM") in compliance with the Ministry of Corporate Affairs and SEBI circulars ("circulars") without the physical presence of the members at a common value.

In compliance with the aforesaid MCA and SEBI Circulars, the notice of the AGM along with the Annual Report 2021-2022have been sent through electronic mode to those Members whose email addresses are registered with the Company/ Depositories. Members may note that the Notice calling the AGM also available on the Company's website www.kotharis.in, website of the Stock Exchanges i.e. BSE Limited at www.bseindia. com, and on the website of CDSL (agency for providing e-voting facility) atwww.evotingindia.com.

All the items of Ordinary and special business as set out in the notice of AGM may be transacted through remote e-voting and e-voting at the AGM.

The voting period begins on 24h September 2022at 09.00 a.m. and ends on 26th September 2022 at 05.00 p.m. Remote e-voting shall not be allowed beyond 26th September, 2022 at 5.00P,M.Cut-off date for determining the eligibility to vote through electronic means or at the AGM will be 20th September, 2022.

A person whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories of NSDL/CDSL as on the cut-off date (20.09.2022) only shall be entitled to avail the facility of remote e-voting as well as e-voting at the AGM. After dispatch of the notice, any person who acquires shares of the Company and becomes member of the Company as on the cut-off date i.e. Tuesday, 20thSeptember 2022 may obtain the login ID and password by sending an email to enquiries@kotharis.inor helpdesk.evoting@cdslindia.com by mentioning their Folio No./DP ID and Client ID No. However, if you are already registered with CDSL for remote e-voting then you can use your existing user ID and password for casting your vote.

Additionally, the facility of e-voting shall also be available at the time of AGM for members attending the meeting who have no already cast their vote by remote e-voting shall also be able to exercise their right during the AGM. The members who have cast their vote by remote e-voting prior to the AGM may also attend the AGM but shall not be entitled to cast their vote again. Notice is also given pursuant to Section 91 of the Companies Act, 2013and rules 10 of the Companies (Management

and Administration) Rules, 2014 that the Register of Members and Share Transfer books shall remain closed from 21.09.2022 to 27.09.2022 (Both days inclusive) for the purpose of Annual General Meeting The company has appointed Mr. N Ganesan, practicing Chartered Accountant as the scrutinizer for conducting

the remote e-voting and e-voting process during the AGM in a fair and transparent manner. If you have any queries or feedback relation to voting by electronic means you may mail to helpdesk evoting@cdslindia.con

or contact Mr. Mehboob Lakhani (022-23058543) or Mr. Rakesh Dalvi (022-23058542) or Mr. Nitin Kunder (022-23058738). By order of the Board Anil Kumar Padhiali Date: 05.09.2022 For Kothari Industrial Corporation Limited

TARA CHAND LOGISTIC SOLUTIONS LIMITED

Corporate Identity Number (CIN): L63090CH2012PLC033556 Registered Office: Plot No. 342, Industrial Area, Phase-1, Chandigarh. Tel: 0172-2650380, Website: www.tarachandindia.in, E-mail: cs@tarachandindia.in

NOTICE OF THE 10TH (TENTH) ANNUAL GENERAL MEETING

NOTICE is hereby given that the 10th (TENTH) Annual General Meeting ("AGM") of the Shareholders of TARA CHAND LOGISTIC SOLUTIONS LIMITED ("the Company") will be held on Thursday, 29th September, 2022 at 11.00 a.m. (IST) through Video Conference ("VC") / Other Audio Visual Means ("OAVM") to transact the business, as set out in the Notice of the AGM which will be e-mailed to the Shareholders separately and also will be made available on the website of the Company, viz., www.tarachandindia.in and on the website o the Stock Exchange where the Equity Shares of the Company are listed, i.e., NSE Limited (at www.nseindia.com) and on the website of Linkintime India Private Limited In view of the outbreak of the COVID-19 pandemic, the Ministry of Corporate Affairs ("MCA") has, vide its Circular No. 20/2020 dated 5th

May, 2020 and Circular No. 02/2021 dated 13th January, 2021, read with the Circulars dated 13th April, 2020 and 8th April, 2020, and May 05th, 2022 (collectively referred to as "MCA Circulars") and SEBI Circular No. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated 12th May, 2020 and Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated 15th January, 2021 and SEBI Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/162 as amended by SEBI from time to time permitted the holding of AGM through VC or OAVM, without the physical presence of the Shareholders at a common venue. In compliance with the provisions of the Companies Act, 2013 ("the Act"), the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations") and MCA Circulars, the AGM of the Company will be held through VC / OAVM. Electronic Copies of Notice of AGM and Annual Report for the Financial Year 2021-22:

In compliance with the provisions of the Act, the Rules framed thereunder and above-mentioned MCA Circulars and SEBI Circulars, electronic copies of the Notice of the AGM and the Annual Report for the Financial Year 2021-22 will be sent to all the Shareholders whose e-mail addresses are registered with the Company / Depository Participant(s). Shareholders may note that the Notice of the AGM and

Annual Report 2021-22 will also be available on the Company's website (at www.tarachandindia.in) and on the websites of the Stock Exchanges where the Equity Shares of the Company are listed, i.e., NSE Limited (at www.nseindia.com) and on the website of Linkintime

Participation in AGM through VC / OAVM: Shareholders can attend and participate in the AGM through the VC / OAVM facility only which is being availed by the Company from Linkintime India Private Limited, the details of which will be provided by the Company in the Notice of the AGM. Shareholders attending through VC / OVAM shall be counted for the purpose of the quorum under Section 103 of the Companies Act, 2013. Appeal to Shareholders to Register their E-mail ID:

Shareholders who have still not registered their e-mail ID are requested to get their e-mail ID registered, as follows:

1. Shareholders holding Shares in Physical Mode: Such Shareholders are requested to register their e-mail ID with the Registrar and Share Transfer Agent of the Company, viz., LinkIntime India Private Limited on its website at (www.linkintime.co.in) the copy of the signed request letter mentioning the name and address of the Shareholder, scanned copy of the Share Certificate (front and back), self-attested copy of the PAN Card, and self-attested copy of any document (e.g.: Driving License, Election Identity Card, Passport) in support of the address of the Shareholder.

Shareholders holding Shares in Dematerialized Mode: Such Shareholders are requested to register their e-mail ID with the relevan Depository Participant(s).

In case of any queries / difficulties in registering the e-mail address, Shareholders may write to rnt.helpdesk@linkintime.co.in. Manner of Voting on Resolutions placed before the AGM:

The Company is providing remote e-voting facility ("remote e-voting") to its Shareholders to cast their votes on all resolutions set out in the Notice of the AGM. Additionally, the Company is providing the facility of voting through e-voting system during the AGM ("e-voting"). Shareholders have the option to cast their vote on any of the resolutions using the remote e-voting facility or e-voting during the AGM. The manner of remote e-voting / e-voting for Shareholder's holding shares in dematerialized mode, physical mode and for Shareholders who have not registered their e-mail addresses will be provided in detail in the Notice of the AGM. The details will also be made available on the

The detailed instructions regarding the above will also be provided in the Notice of the AGM and Shareholders are requested to take note o

In case of any queries / difficulties in submission of these forms, Shareholders may write to at rnt.helpdesk@linkintime.co.in or

For TARA CHAND LOGISTIC SOLUTIONS LIMITED

Vinay Kumar (Managing Director) DIN:00151567

குஞ்சம்மாள் 28-வது ஆண்டு ஜீவசமாதி தினம்: திருவுக்கிலைக்கு மலர் அர்ச்சனை

க<u>ு</u>ஞ்சம்மாளின் மருத்துவாச்சி 28வது ஜீவசமாதி தினத்தையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு, அவரது மகனும், திரிசக்தி அம்மன் ஆலய அறங்காவலருமான கே.கே. கிருஷ்ணன்குட்டி தலைமையில் மலர் அர்ச்சனை குடும்பத்தினர் செய்து வழிப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் *ຄ*ມຳ ທ່ தாழம்பூர் நத்தம் செல்லும் ஊாட்சியில் சாலையில் அமைந்துள்ள ழு பிரசித்திப்பெற்ற கிருஷ்ணாநகரில் த்ரிசக்தி*அ*ம்மன் ஆலயம் இக்கோவிலை அமைந்துள்ளது. கே.கே.கி ருஷ் ணான் குட்டி வருகிறார். நிருவகித்து கட்டி தாயார் மரு**த்துாச்**சி அவரது குஞ்சம்மாளின் 28வது ஜீவசமாதி தினத்தையொட்டி த்ரிசக்தி அம்மன் ஆலயம் பின்புறம் அமைந்துள்ள குஞ்சம்மாளின் திருவுருவச்சிலைக்கு கிருஷ்ணன்குட்டி சுவாமிகள் தனது குடும்பத்தாருடன் இணைந்து லட்ச மலர்களைக் கொண்டு லட்சார்ச்சனை செய்து வழிப்பட்டார்.



அதனைத் தொ பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. சுவாமிகளின் கேரளா

ஒப்பம்/– S. **சுந்தரம்**

பிரசாதம் இதேப்போல் சொந்தஊரான பாலாக்காடு

ட ர்ந் து

முண்டூர் கணக்கு பரம்பில் உள்ள குஞ்சம்மாளின் ஜீவசாமதியில் அபிஷேகம் அலங்காரம் அன்னதானம் வெகுவிமர்சையாக நடைப்பெற்றது.

ஐயப்பன் மற்றும் இருவர்

புப்பன், த/பெ. நடராஜன்

ஐயப்பன, த/ுப்ப நடத்து நெ.389, அந்தூரனி, காலையார் இது 20551

ஞ. 389, அந்தூரனி, காணை.... நே. 389, அந்தூரனி, காணை... கோவில், சிவகங்கை– 630551 ~ ~ ~ ~ கல் செய்துள

தாங்கள் நேரிலோ அல்லது தங்களின் வழக்கறிஞர் மூலமோ ஆஜராகவும், தவறினால் மனு ஒரு முனையாகத்

தவறினால் மனு ஒரு முனையாகத் தீர்மானிக்கப்படும் என அறியவும்.

BEFORE THE HONBLE XX ASSISTANT JUDGE CITY

CIVIL COURT AT CHENNAI O.S. NO. 5648 OF 2019

(UNDER ORDER XXXVII OF

By Its Chief Manager, Retail Assets Central Processing

No.676, First Main Road, Near

East, Chennai 600102.

Versus
1) N.Mohammed Showath

2) B.Mohammed Nooruddin

1) N. Mohammed Showath 2) B. Mohammed Nooruddin

Both residing at No.74.E, 8/4,Kumaran Nagar

Please take notice that Our Client Mis State Bank of India has filed an 0. S. No. 5648 OF

2019 before the Hon'ble XX Asst Judge, City Civil Court, and

Chennai for recovery of sum of Rs.97,050/- together with interest

thereon. Kindly be present in the said Court at 10.30 A.M. on

15.09.2022 either in person or

through a Pleader failing which the Hon'ble Court may decide the aforementioned suit in your

IN THE COURT OF IV

ADDITIONAL DISTRICT JUDGE AT PONNERI

A.C.P.No.85 OF 2015

Rep by its Power of Attorney Agent Mr.R.SRINIV ASAN

Versus

...Judgment Debtor/ Respondent Please take notice that the above Execution Petition No. 02

of 2021 Came up for Hearing on 17.08.2022 Before this Hon'ble IN

THE COURT OF IV ADDITIONAL

DISTRICT JUDGE AT PONNERI

the Hon'ble Court was Pleased

on 13.09.2022 you are hear by requested to enter your

appearance in either in person

or through advocate before the

same Court on 13.09.2022 at

10.30am Failing which the above matter will be heard your absence

BEFORE THE TNRERA

SINGLE MEMBER BENCH CHENNAI RCP No.49 of 2022

M/S SIMPCON DEVELOPERS &

1) M/S SIMPCON DEVELOPERS

No.5/3 Third Cross Street, First Main Road, New Colony,

Chrompet, Chennai 600 044. 2) PARVATHY AYYAVU,

Ŵ/o Late Guruvan Ayyavu,

11th Avenue, Ashok Nagar,

S/o Late Guruvan Ayyavu, NO.37/15, Flat No. C,

11th Avenue, Ashok Nagar,

4) THILAGAVATHY VADIVEL,

D/o Late Guruvan Ayyavu, NO.37/15, Flat No. C,

11th Avenue, Ashok Nagar,

Please take note that in above

matter the Hon'ble TNRERA

Single Member Bench, Chennai

has ordered notice to the above

through newspaper publication returnable by 28.10.2022. Please

make yourself present before the said the Hon'ble TNRERA Single

Member Bench, Chennai on 28.10.2022 at 10.30 AM either in

person or through your advocate, failing the matter will be decided

and orders will be passed in your

M. Vijayanand (Enrl.

Complainant

No. 1026/1994) Counsel for Applicant /

Respondents 1 to

3) KARAN @ PRABHAKARAN

NO.37/15, Flat No. C

Chennai 600 083

Chennai 600 083.

Chennai 600 083

Counsel for Decree Holder

... Applicant /Complainant

... Respondents

and suitable orders passed.

Between S.BANUMATHI

order notice to you by way
Publication Returnable

.... Decree Holder/Claiman

M/s.DCB BANK LIMITED

S. SAROJINI

M/s M.S. Associates

Counsel for Plaintiff

2nd Lane, Avanavaram, Chennai-600023.

Chinthamani Circle, Anna Nagar

C.P.C, 1908)
M/S. State Bank Of India, Rep.

) போடப்பட்டுள்ளது. அன்று

்S. கிருத்திகா

.. Defendants

மனுதாரர் வழக்கறிஞர்

தினேஷ்குமார்

Vவது சிறு வழக்கு நீதிமன்றம் மோட்டார் வாகன விபத்து கோருரிமை

M.C.O.P.No, 545/2022

... எதிர்மனுதாரர்கள்

ஈஸ்ட் வெஸ்ட் நிதி லிமிடெட் (முன்னர் ஈஸ்ட் வெஸ்ட் பெனிபிட் பண்ட் லிமிடெட்) CIN : U65991TN1994PLC028980

பதிவு அலுவலகம்: எண். எப்–41/5, முதல் தளம், முதல் பிரதான சாலை ாணா நகர் கிழக்கு, சென்னை – 600 102, போன் : 044 – 26260911 மின்னஞ்சல்: eastwestbenefitfund@yahoo.co.in அறிவிப்பு

நிதியின் 28வது வருடாந்திர பொதுப் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை. 29.09.2022 அன்று மாலை 4.00 மணிக்கு எங்கள் பதிவு அலுவலகத்தில் நடைபெறும். உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுச் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு தயவு செய்து அலுவலகத்தை தொடர்பு

குழு உத்தரவுப்படி **ஈஸ்ட் வெஸ்ட் நிதி லிமிடெட்டிற்கா**ள

இடம் : சென்னை

பொது அறிவிப்பு

எனது கட்சிக்காரர் திருமதி.M.சுந்தரி, க/பெ.திரு. மணவாளன், அவர்கள் க்கு சொந்தமானதும் மற்றும் தான் குடியிருந்து வருபவருமான சென்னை ၁၀၁၅, கொளத்தூர் கிராமம், S.Nos.11/2, 125/1 & 125/23, T.S.No.38/3, Block No.40, நேர்மை நகர், 2வது தெரு, மனை எண்.12ன் பகுதி, கதவு எண்.30/12ல் அடங்கிய 1800 சதுரடி சொத்தின் செம்பியம் சார்பதிவகத்தில் பதிவு செய்யப்பட்ட அடமான பத்திரங்கள் எண்கள்.5538/1994, 5240/1997, 6418/2002, 1299/2004 மற்றும் இரசீது பத்திரம் எண்.1540/2006 ஆகியவற்றை தொலைத்து விட்டார்.

மேற்குறிப்பிட்ட பத்திரங்களை யாரேனும் கண்டெருத்தால், எனக்கு தெரிவிக்க வேண்டியது. மேற்படி பத்திரங்கள் மீது எவருக்கேனும் உரிமையே பாத்தியதையோ ஆட்சேபனையோ இருப்பின் எனக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட 15 தினங்ககுக்குள் தெரிவிக்க வேண்டும். தவறினால், அதன் பிறகு இது சம்மந்தமான எவ்விதமான ஆட்சேபனையோ உரிமையோ பாத்தியதையோ எமது கட்சிக்காரரையோ அல்லது மேற்படி சொத்தையோ மேற்படி சொத்தின் விற்பனையையோ எவ்விதத்திலும் கட்ருபருத்தாது என்று இதன் மூலம் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

K.S.ராஜசேகர், வழக்கறிஞர் எண்.2, (முதல் தளம்), சிறுவள்ளுர் ஐரோடு பெரம்பூர், சென்னை 600011 பெரம்பூர், சென்னை 600011 கைபேசி எண்.9790791966

பொது அறிவிப்பு

ஆறுமுக ஆச்சாரி, க/பெ. காலஞ்சென்ற தங்கவேலு ஆச்சாரி எண்.7, திருமலை நகர் 8வது தெரு, காமராஜர் நெடுஞ்சாலை,பழைய பெருங்களத்தூர், சென்னை. 600 063. எனது கட்சிக்காரர், சென்னை 600 063, பெருங்களத்தூர், காமராஜர் நெடுஞ்சாலை, திருமலை நகர் 8வது தெரு வசிக்கும் திரு. ஆறுமுகம் ஆச்சாரி அவர்களுக்காக ந தெரிவிப்பது என்னவென்றால்:

்துள்கப்பது வண்ணெய்யுள்ளர். 15.08.2022 அன்று காலை 11 மணிஅளவில் எனது. கட்சிக்காரர் பெருங்களத்தூரில் பேருந்து நிலையத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் தேநீர் அருந்தி விட்டு திரும்பும்போது கீழ்காணும் ஆவணங்களை தவற

1) தாம்பரம் சார் பதிவகத்தில் 27.11.1989ல் பதிவு செய்யப்பட்ட விற்கிரய ஆவண எண். 5363/1989 சொத்து விவரம்: 32 சென்ட் நிலம் சர்வே எண் 58/87 பெருங்களத்தூர் கிராமம், தாம்பரம் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம்

2) தாம்பரம் சார் பதிவகத்தில் 19.8.1989ல் பதிவு சய்யப்பட்ட பொது முகவர் 2) தாமபரம் சார் பதிவகத்தில் 19.8.1989ல் புதிவு சய்யப்பட்ட பொது முகவர் அதிகார பத்திரம் ஆவண எண். 503/1989. இந்த ஆவணங்கள் யாரிடமாவது கிடைக்கும் பட்சத்தில் அதனை மேற்கூறிய விலாசத்தில் உள்ள எனக்கோ அல்லது மேற்படி ஆவணங்களின் உரிமையாளரான மேலே கண்ட விலாசத்தில் வசிக்கும் திரு. ஆறுமுகம் ஆச்சாரி அவர்களிடமோ ஒப்படைக்குமாறு இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

எண்.15, ரூபி அபார்ட்மெண்ட்ஸ்,தாமீஸ் தெரு **கடப்பேரி, சென்னை**. 600 045

விழுப்புரம் நிதி லிமிடெட் CIN - U67120TN1918PLC003238

பதிவு அலுவலகம்: எண்.181, காமராஜர் தெரு, விழுப்புரம் 605602

விழப்புரம் நிதி லிமிடெட்டின் 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு வருடாந்திர பொதுக் கூட்ட (AGM) அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள

அலுவல்களை பரிவர்த்தனை செய்ய 2022 ஆம் ஆண்டிற்கான நிறுவன உறுப்பினர்களின் வருடாந்திர பொதுக்கூட்டம் (AGM) 30.09.2022 அன்று காலை 10 மணிக்கு பதிவு அலுவலகம், எண்.181, காமராஜர் விழுப்புரம்–605 602 ல் நடைபெறும் என்று இதன் மூலம் ுத்து, வாழுப்புறாசல் 802 ல நடைபெறும் என்று இதன் முலம் அறிவிக்கப்படுகிறது. வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கை ஆகியவை தகுதியான உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கையின் நகல்கள் நிறுவனத்தின் அறிவிப்பு பலகையில் டப்பட்டுள்ளன. உறுப்பினர்கள் அலுவலக நேரத்தில் நிறுவனத்தின் பதிவு அலுவலகத்தில் அவற்றை பார்வையிடலாம்.

கூட்டத்தில் நேரில் கலந்து கொள்ள முடியாத உறுப்பினர்கள், அவர்கள் சார்பாக கூட்டத்தில் கலந்து கொள்ள பதிலியை நியமிக்கலாம். பதிலி நிறுவனத்தின் உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியமில்லை. பதிலி முன் நிறுவனத்தின் பதிவு அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

குழு உத்தரவின்படி தா**மோதரன் கண்ணன்,** DIN 02367047, இயக்குநர்.

நாள்: 05,09,2022

📉 சுகல் & தமானி ஷேர் புரோக்கர்ஸ் லிமிடெட் CIN: L65991TN1993PLC028228

^{(GAL &} ^{MANI} 'சிட்டி சென்டர் பிளாசா', (முதல் தளம்), எண்.7, அண்ணா சாலை, சென்னை – 600 00:

அறிவிப்பு கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் (எம்சிஏ) 5 மே, 2022 தேதியிட்ட சமீபத்திய சுற்றறிக்கை மற்றும் ஜனவரி 13, 2021 மற்றும் மே 5, 2020, ஏப்ரல் 13, 2020 மற்றும் ஏப்ரல் 8, 2020 சுற்றறிக்கைகள் (இனி கூட்டாக 'எம்சிஏ நாட்சி முறை மூலம் (OAVM) புதன்கிழமை, 28 செப்டம்பர், 2022 **அன்று காலை 11.3**0 ணிக்கு நடைபெறும் என்று இந்த அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட சுற்றறிக்கைகளுக்கு இணங்க, வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்ப மற்றும் 2021–22ம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கை ஆகியவற்றின் மின்னண யற்றும் 2021–22ய ஆண்டிறங்கள் வருடாந்து (அறுக்கை ஆகய்வற்றுள் மல்லணு நகல்கள், கம்பெனி/வைப்பு பங்கேற்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்துள்ள பங்குதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாமல் மின்னணு முறையில் பங்குகளை வைத்துள்ள பங்குதாரர்கள் அவர்களின் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்களை வைப்பு பங்கேற்பாளர்கள் மூலம் அவர்களுடன் தொடர்புடைய வைப்பாளர்களிடப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காகித வடிவில் பங்குகளை வைத்துள்ள பங்குதாரர்கள் அவர்களின் பங்குகளை மின்னணு முறைக்கு மாற்றவும் தங்கள் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்களை கம்பெனியில் sugalshare_2008@rediffmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், அதன் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவரான கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட்டின் sofia@cameoindia.com-க்கும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 29வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் 2021–22ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆகியவை கம்பெனியின் இணையதளம்

மின்னணு வாக்களிப்பு முறை மூலம் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படும். படாந்திர பொதுக் கூட்டத்தின்போது வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படும். வருடாநத்ர பொதுக கூட்டத்தின்போது வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படும். மின்னனு முறை, காகித முறையில் பங்குகளை வைத்து அவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத பங்குதாரர்களுக்கு தொலைதூர மின்னனு வாக்களிப்பு அல்லது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் வாக்களிக்கும் நடைமுறைகள் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் வழங்கப்படும். மேற்கூறிய சுற்றறிக்கைகளின் அடிப்படையில், வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கையின் காகித நகல்களை பங்குதாரர்களுக்கு கம்பெனி அனுப்பாது என்பதை பங்குதாரர்கள் கவனத்தில் கொள்ளவும்

ww.sugalshare.com_ல் கிடைக்கும்.

தேதி: 01,09,2022

இயக்குனர்கள் குழு சார்பாச சுகல் & தமானி ஷேர் புரோக்கர்ஸ் லிமிடெட்டிற்காக வப்பம்/-ாாகிகா மகேஸ்வரி

கம்பெனி செயலாளர்

பெயர் மாற்றம்

Vijayakumari Velayutham பெயர்: Velayuthan தந்தை தேதி: 14.05.1958, நெ.15, மெயின் ரோடு, (மு ர எ' அவென்யு, அண்ணாமலை சிதம்பரம் __, தமிழ்நாடு, வசிக்கும் முகவரியில் நான் இனி நான் Given Name: VIJAYAKUMARI Sur Name: VELAYUTHAN, என்று அழைக்கப்படுகிறேன்

Vijayakumari Velayutham வட மற்றும் தென் சென்னை

மாவட்ட சீட்டு நிதி வழக்குகள் நடுவர் நீதி மன்றம். தரை தளம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை ஒருங்கிணைந்த கால்நடை மருத்துவ வளாகம்,

வழக்கு எண்: 268/2022 darsi Chits Private Limited Represented by its Foreman D.No. 13A, III Floor, Kaashvap Enclave Velachery Main Road, Velachery, Chennai600042. ...வாதி Mr.J. Kumar & Others

1. Mr.J.Kumar D1 (S/o.Mr.K.Jayaraman), New No.16, Old No.22, Kanniyappan Street, Vetri Nagar, Peravallur, 2. Mr.S.Durai D2 (S/o.Mr.D.Sudarsanam), Director, M/s.Guhan Builders Promoters Private Limited.

Papermills Road, Kolathur, з. Mr.P.L.Balamurali Dз (S/o.Mr.P.K.Loganathan), Proprietor, M/s.Subhakara Promoters, No.148, 4th Main Road, Prakash Nagar Ponniammanmedu, Chennai - 600 110 4. Mr.S.Shanmugam - D4

No.1/40, Ground Floor, Indhira Avenue, Thirupathy Nagar Extension. Chennai - 600 099. ь. Mr.K.Javaraman – Dь (S/o.Mr.B.Krishnan), New No.16, Old No.22

(S/o.Mr.S.Soundarajan)

Kanniyappan Street, Vetri Nagar, Peravallur, Chennai - 600 082. e. Mrs.J.Nagammal – De (W/o.Mr.K.Javaraman), New No.16, Old No.22, Kanniyappan Street, Vetri Nagar,திர்வாதிகள் Peravallur, Chennai – 600 082.

avalui, Gleilla – 600 052. வாதி நிறுவனத்துக்கு தாங்கள் லுத்த வேண்டிய நிலுவை செலுத்த பாக்கித்தொகை வட்டியுடன் ரூ.8,91,132.00 திருப்பிப்பெற இந்த அதன் மீது இறுதி விசாரணை 2209

2022 அன்று காலை 11:00 மணிக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள நடுவா மன்றத்தில் நடைபெற உள்ளது. நீங்கள் அன்று நேரில் ஆஜராகத் தவறினால் இந்த வழக்கு உங்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக முடிவு செய்யப்படும் என இதன் மூலம் அறியவும்.

சீட்டு நடுவர், வட மற்றும் தென் சென்னை

வட மற்றும் தென் சென்னை மாவட்ட சீட்டு நிதி வழக்குகள் நடுவர் நீதி மன்றம். கரை களம். வணிகவரி மற்றும் பதிவுத்துறை ஒருங்கிணைந்த

கால்நடை மருத்துவ வளாகம் அண்ணா சாலை, நந்தனம், சென்னை 600 035. வழக்கு எண்: 269/2022 Margadarsi Chits Private Limited

Represented by its Foreman Kaashvap Enclave, Velachery Main Road, Velachery Chennai 600042

Mr P I Balamurali & Others

1. Mr.P.L.Balamurali - D1 (S/o. Mr.P.K.Loganathan) No.5/9, Loganathan Street. Kumaran Nagar Main Road, Peravallur, Chennai - 600 082. 2. Mr.S.Durai - D2 Director, M/s.Guhan Builders & Promoters Private Limited, No.5, IFloor Redhills Road, Papermills Road, Kolathur, Chennai - 600 099 з. Mr.J.Kumar - Dз (S/o.Mr.K.Javaraman) New No.16, Old No.22, Kanniyappar Street, Vetri Nagar, Peravallur Chennai - 600 082 4. Mr.S.Shanmugam - D4 (S/o.Mr.S.Soundaraian). No.1/10, Ground Floor, Indhira Avenue, Thirupathy Nagar Extension 4th Main Road, Kolathur, Chennai - 600 099. Mr.K.Javaraman – Ds New No.16, Old No.22, Kanniyappan Street, Vetri Nagar,

Peravallur, Chennai 600082. ...எகிர்வாகிகள்வதாய்கள் வாதி நிறுவனத்துக்கு தாங்கள் லக்க வேண்டிய நிலுவை செலுத்த வேண்டிய நிலுவை பாக்கித்தொகை வட்டியுடன் ரூ.10,63.,143.00 திருப்பிப்பெற இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது இறுதி விசாரணை 2209 2022 அன்று காலை 11:00 மணிக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள நடுவர் மன்றத்தில் நடைபெற உள்ளது. நீங்கள் அன்று நேரில் ஆஜராகத் தவறினால் இந்த வழக்கு உங்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக முடிவ செய்யப்படும் என இதன் மூலம் அறியவும்.

Peravallur, Chennai - 600 082.

Kanniyappan Street, Vetri Nagar,

e. Mrs J Nagammal De

New No.16, Old No.22

வட மற்றும் தென் சென்னை

30/57/1, ஒத்தைவாடை தெரு, நம்மாழ்வார்பேட், சென்னை–12 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 07.01.2020 முதல் 30.12.2020 வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 19.09.2022 அன்று காலை 10 மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு, சென்னை-12 குயப்பேட்டை, வெள்ள விலாசக்கில்

அண்டு

குயப்பட்டை, வண்ணட்ட, என்ற விலாசத்தில் ஏலதாரர் மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் ஏல கம்பெனியரால் பெரம்பூர், புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

***** சப்னா பான்புரோக்கர், நெ.1, தமிழர் வீதி, கமலா நேரு நகர், மெயின் ரோடு, சூளைமேடு, சென்னை–94 தப்புப் வது, கம்போ சந்ந நகர், கைட்ட ரோடு, சூளைமேடு, சென்னை–94 என்ற விலாசத்தில் உள்ள அடகு 02.11.2020 31.03.2021 வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 19.09.2022 அன்று காலை 11 மணிக்கு மேல் **எண்**.40, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் ஏல கம்பெனியரால் பேரம்பூர், புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் புரசைவாக்கம் மன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்**.**

***** பான்புரோக்கர், 199/90F, என்.எம்.கே. என்.எம்.கே. தெரு, சென்னை–23 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 04.01.2021 முதல் 28.07.2021 வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 19.09.2022 அன்று காலை 10 மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை, சென்னை–12, விலாசத்தில் மெஸர்ஸ் தான்தரியா ஆக்ஷினீர்ஸ் து ஆண்ணியாய் ஆண்ணியால் பெரம்பூர், புரசைவாக்கம் தாசில்தார் அ, துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

பகிரங்கமாக ஏலம பாடப்பட்ட ********

M/s.பன்லட் அண்டு கோ, நெ.26, சுஹத் உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை—17 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 01.01.2020 முதல் 31.12.2020 வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன், வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 19.09.2022 அன்று மதியம் 1 மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை, விலாசத்தில் என்ற வர்சாத்துல் இக்ஷினீர்ஸ் மெஸர்ஸ் கான்கரியா ஏல கம்பெனியரால் பெரம்பூர், புரசைவாக்கம் தாசில்தார் துணை தாசில்தார் முன்னிலை துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

பிரபுலால், 138/2, எம்.டி.எச்.ரோடு, வில்லிவாக்கம், சென்னை–49 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 01.08.2020 முதல் 28.07.2021 வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 26.09.2022 அன்று காலை 10 மணிக்க மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை, சென்னை–12, கும்பட்ட என்ற விலாசத்தில் ஏல்றாரு. **மெலா்ஸ் கான்கரியா ஆக்ஷினீா்ஸ்** ஏல கம்பெனியரால் பெரம்பூர், உணில்தாா் (அ) விலாசத்தில் ______ (ol. _________ (l. தாசில்தார் புணை தாசில்தார் / / ________ இரங்கு புதலை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

***** 138/2, எம்.டி.எச்.ரோடு பரபு, 138/2, எம. டி. எச. சுராரு, வில்லிவாக்கம், சென்னை 49 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 08.07.2020 முதல் 29.07.2021 வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 26.09.2022 அன்று காலை 11 மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு குயப்பேட்டை, விலாசத்தில் மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் கம்பெனியாால் அ. கம்பெளியநால பெற்பதுர், புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும். *****

P. ரமேஷ்குமார் ஜெயின், C90, ஜெகநாதன் சாலை, பெரியார் நகர், சென்னை-82 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 09.07.2020 முதல் 26.06.2021 வரை அடகு வைத்து மீடகப்படாத பொன், வைத்து மீட்கப்படாத பொன் பொன் அல்லாத பொருட்கள் நாள் 26.09.2022 அன்ற பாலை 3 பணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு குயப்பேட்டை. , வாசச்சில் மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் து ஆத்தனால் ஏல கம்பெனியரால் பெரம்பூர், புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

****** ஸ்**** ஸ்ரீராம், நெ.16, 35வது தெரு, அசோக் நகர், சென்னை–83 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 31.08.2020 முதல் 09.07.2021 வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 28.09.2022 அன்று காலை 10 மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு குயப்பேட்டை, சென்னை–12 குயப்பேட்டை, செ என்ற விலாசத்தில் எலகாா மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ள் எல கம்பெனியால் ஏல் கம்பட்டியாரால் பெர்ம்பூர், புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

பொருட்கள் நாள் 28.09.2022 அன்ற காலை 11 மணிக்கு மேல் **எண்**.40 சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை சென்னை–12, என்ற விலாசத்தில் ஏலதாரர் மெஸர்ஸ் கான்கரியா ஏலதாரர் மெலர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் ஏல கம்பெனியரால் பெரம்பூர், புரசைவாக்கர தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

கடையில் 01.04.2020 பொருட்கள் நாள் 28.09.2022 அன்ற மதியம் 1 மணிக்கு மேல் எண்.40 சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை பேரம்பூர், புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் தானை தாசு|ல்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

போடப்படும்.

Y.வந்தனா (Vandhans Jain)

C19, ஏரிக்கரை தெரு, கொளத்தூர்,
சென்னை -99 என்ற விலாசத்தில்
உள்ள அடகு கடையில் 04.01.2021

முதல் 23.05.2021 வரை அடகு
வைத்து மீடகப்படாத பொன், வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 29.09.2022 அன்று காலை 10 மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை, சென்னன—12, என்ற விலாசத்தில் ஏலதாரர் மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் ஏல கம்பெனியரால் பெரம்பூர், புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

ஏல அறிவிப்பு

R.யோகேஷ் ஜெயின் C19, ஏரிக்கரை தெரு, கொளத்தூர், சென்னை– 99 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 04.01.2020 (ഥുടർ 22.05.2021 ചത്യ அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் உரன் அல்லாத பொருட்கள் கயப்பேட்டை. ஏல கம்பெனியரால் பகிரங்கமாக ஏலம் போடப்படும்**.**

***** R. ஆஷா பாய் ******** இஷா பாய் ******** இஷா பாய் *********** தெரு, கொளத்தூர், சென்னை-99 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 05.01.2021 முதல் 07.05.2021 07.05.2021 வரை அடகு வைத்து மீட்கப்படாக பொன், பொன் அல்லாக பொருட்கள் நாள் 29.09.2022 அன்று நண்பகல் 12 மணிக்கு மேல் எண்.40, ச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை சென்னை–12, என்ற விலாசத்தில் ஏலதாரர் மெஸர்ஸ் கான்கரியா வர்கள்கள் பட்டியில் காக்கியா துக்ஷினீர்ஸ் ஏல கம்பெனியரால் பெரும்பூர், புறுகைவாக்கம் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

வைத்து மீட்கப்படாத ெ பொன் அல்லாத பொருட்கள் குயப்பேட்டை, விலாசக்கில் ஏல கம்பெனியரால் புரசைவாக்கம் *****

R. சத்திய நாராயணன், நெ.10, வி.பி.அகிலன் தெரு, மதியழகன் தெரு, சென்னை—93 என்ற அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு குயப்பேட்டை, விலாசத்தில் மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ள் ஏல கம்பெனியரால் பெரம்பூர்

எம். க. செள்தா, 184/110 காமராஜர்புரம், நுங்கம்பாக்கம் சென்னை–34 என்ற விலாசத்தில் காமராஜர்புரம், நுங்கம்பாககம், சென்னன-34 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 06.01.2020 முதல் 30.06.2021 வரை அடக வைக்கு மீட்கப்படாத பொன், குயப்பேட்டை, _______ விலாசத்தில் மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் கம்பெனியரால்

VEHICLE FOR SALE

Model 2021 CB - TATA - INTRA - V - 10 Under hypothecation with

is under sale in its "As is where is Condition" Interested parties can give their

Old Mahabalipuram Road, Kandhanchavadi, Chennai-60009 99620 64964 / 99625 90701 Ph: 044 - 6624 8044

lotice is hereby given that M.Ramesh.s/d wner of the property situated at Plot No.91A & leed documents bearing numbers 4804/1995 omebody would have found the document and kindly contact or intimate the below mentioned

M.SELVI, MA., B.L.,

மாவட்ட சீட்டு நிதி வழக்குகள் நடுவர் நீதி மன்றம். தரை தளம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை ஒருங்கிணைந்த வளாகம், கால்நடை மருத்துவ . **சென்னை** 600 035.

வழக்கு எண்: 267/2022 Margadarsi Chits Private Limited Represented by its Foreman D.No.13A, III Floor, Kaashyap Enclave, Velachery Main Road, Velachery, Chennai 600 042.

(S/o.Mr.D. Sudarsanam) Proprietor, M/s.Amruta Foundation 119, I Floor, Sakthivel Nagar, zth Cross Street, Balaii Nagar Main 2. Mr. J. Kumar - D4 (S/o.Mr.K.Jayaraman),

3. Mr. K. Jayaraman D5 New No.16, Old No.22, Kanniyappan Street, Vetri Nagar, Chennai – 600 082.

New No. 16. Old No. 22. Kanniyappan Street, Vetri Nagar, Chennai - 600 082. Mr. A. Chandrasekharan – D7 (S/o.Mr.A.Arjunan), New No.33, Old No.14, Thangavelu

Street, Vetri Nagar, Chennai - 600 082. வாதி நிறுவனத்துக்கு தாங்கள் சலுத்த வேண்டிய நிலுவை செலுத்த . நிலுவை பாக்கித்தொகை ரூ.8,12,591.00 திருப்பிப்பெற இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது இறுதி விசாரணை 22.09.2022 அன்று காலை 11:00 மணிக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள நடுவர் மன்றத்தில் நடைபெற உள்ளது. நீங்கள் அன்று நேரில் ஆஜராகத் தவறினால் இந்த வழக்கு உங்களுக்கு

வட மற்றும் தென் சென்னை

SAMARASA NIDHI LIMITED

(Declared as 'Nidhi' by the Central Government under the Companies Act 1956) Registered Office No.106, STATION ROAD, RADHA NAGAR, CHROMEPET,

Company No. 5837: ESTO.:1970 CIN: U65991TN1970PLC005837

NOTICE is hereby given for convening the 52nd Annual General Meeting of the company to be held on Wednesday 28th Septembe 2022 at 4.00 P.M at GANDHIJI THIRUMANA MANDAPAM, NO.10/1 Bharathiar Street, Gandhiii Nagar, Chromepet, Chennai-600044. The Balance Sheet with its enclosures can be inspected at the above Registered Office of the company.

2. The Balance Sheet with its enclosures is affixed in the Notice Board of the Company. 3. A member is entitled to vote either in person or through proxy.

Place: Chennai - 44.

P.S.MANIVANNAN

MKICL கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட்

CIN No. L24110TN1970PLC005865

பதிவு அலுவலகம் : ''கோத்தாரி பில்டிங்ஸ்'', 114, மகாத்மா காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை 600 034. Website: www.kotharis.in,

காா்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் செபி வெளியிட்ட கம்பெனியின் 52**வத** சுற்றறிக்கைகளுக்கு (''சுற்றறிக்கைகள்'') இணங்க, பருடாந்திர பொதுக் கூட்டம் உறுப்பினர்கள் பொதுவாக ஒரு இடத்தில் ஆஜராகாமல் செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பா, 2022 அன்று காலை 11.00 மணிக்கு காணொல் காட்சி/பிற ஆடியோ காட்சிகள் ("VC/OAVM") மூலம் நடைபெறும் என்று இதன்மூல அறிவிக்கப்படுகிறது.

மேற்சொன்ன எம்சிஏ மற்றும் செபி சுற்றறிக்கைகளுக்கு இணங்க, வருடாந்கி பொதுக் கூட்ட அறிவிப்புடன் 2021-22ம் ஆண்டு அறிக்கை ஆகியணை மின்னணு முறையில் கம்பெனி/டெபாசிட்டரிகளிடம் மின்னஞ்சல் முகவரிகணை செய்துள்ள உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு அழைப்பு கம்பெனியின் இணையதளம www.kotharis.in, ஸ்டாக் எச்சேஞ்ச் இணையதளங்களான பிஎஸ்இ லிமிடெட்டில் www.bseindia.com மற்றும் CDSL (மின்னனு வாக்குப் பதிவு வசதி வழங்கும் முகவர்) இணையதளமான www.evotingindia.comலும் கிடைக்கும் என்பதை

சிறப்பு அலுவல்கள் அனைத்தும் தொலைதூர மின்னணு வாக்களிப்பு மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டத்தின்போது மின்னணு வாக்களிப்பு மூலம் பரிவர்த்த செய்யப்படலாம்.

வாக்குப் பதிவு 24 செப்டம்பர், 2022 அன்று காலை 09.00 மணிக்கு துவங்கி

ப் தேதியான (20.9.2022) அன்று உறுப்பினர்கள் பதிவேடு NSDL/CDSL டெபாசிட்டரிகளால் பராமரிக்கப்படும் பலன்பெறும் அல்லது NSDL/CDSL டெடாசிட்டரிகளால் பராமரிக்கப்படும் பலன்பெறு உரிமையாளர்கள் பதிவேட்டில் பெயர் இடம் பெற்றுள்ள நபருக்கு மட்டுமே உள்ளையாளாகள் பதுலைட்டில் பெய்ற ஆடம் பறறுநான் நப்புக்கும் மட்டுல் மிதாலைதூர மின்னணு வாக்குப் பதிவு வசதி மற்றும் வருடாந்திர பொதுச் கூட்டத்தின்போது மின்னணு முறையில் வாக்களிக்கும் வசதி வழங்கப்படும் அறிவிப்பு அனுப்பிய பின்னர், கட் ஆப் தேதியான செவ்வாய்க்கிழமை 20 செப்டம்பர், 2022 அன்று கம்பெனியின் பங்குகளை வாங்கி கம்பெனியின் உறுப் elpdesk.evoting@cdslindia.comக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்நுழைவு முகவ

பொதுக் கூட்டத்திற்கு முன்பே தொலைதூர மின்னணு வாக்களிப்பு மூலம் பொதுக் கூட்டத்திற்கு முன்பே தொலைதூர மின்னணு வாக்களிப்பு மூலம் உறுப்பினர்கள் வாக்களித்திருந்தால், அவர்கள் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்கலாம். ஆனால் மீண்டும் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். கம்பெனிகள் சட்டம் 2013 பிரிவு 91 மற்றும் கம்பெனிகள் (மேலாண்மை மற்றும் நிள்வாகம்) விதிகள் 2014, விதி 10ன்படி, வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு உறுப்பினர் பதிவேடு மற்றும் பங்கு மாற்று புத்தகங்கள் 022 முதல் 27.09.2022 முடிய (இரு நாட்களும் சேர்த்து) மூடப்பட்டிருக்கும்

வெளிப்படையாகவும் வாக்குப்பதிவை திரு. N. கணேசன், பிராக்டிசிங் சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்ஸ் அவர்களை ஆராய்வாளராக கம்பெனி நியமித்துள்ளது.

கேள்விகள் அல்லது கருத்து தொடர்பு இருந்தால், நீங்க helpdesk.evoting@cdslindia.com—க்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது திரு. மெகபூப் லக்கானி (022–23058543) அல்லது திரு. ராகேஷ் தால்வி (022–23058542) அல்லத திரு. நிதின் குந்தர் (022–23058738) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

அனில் குமார் பகியால

CIN: L74900TN2004PLC053467

எண்.88, மவுண்ட் ரோடு, கிண்டி, சென்னை – 600 032. Website: www.sicagen.com / E-mail: companysecretary@sicagen.com Phone: 044 4075 4075

கம்பெனிகள் சட்டம் 2013ன் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் அதன் கீழுள்ள விதிகள் மற்றும் SEBI (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015 மற்றும் கம்பெனிகள் விவகாரங்கள் துறை அமைச்சகம் (MCA) மற்றும் அவ்வப்போது செக்யூரிட்டிஸ் அன்ட் எக்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியா (SEBI) வெளியிடும் சற்றறிக்கைகள் ஆகியவற்றுக்கு இணங்க, கம்பெனியின் 18வது வருடாந்திர பொதுக்கூட்டம் செக்யவாய்க்கிழமை, 27 செப்டம்பர், 2022 அன்று மதியம் 02.30 மணிக்கு (இந்திய நேரப்படி) காணொளி காட்சி (VC) மூலமாக

நறுக்கொன வருடாந்திர அறிக்கை ஆகியவற்றின் சாப்ட் நகல்கள் கம்பெனி ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆகியவற்றின் சாப்ட் நகல்கள் கம்பெனி லது அவர்களது சம்பந்தப்பட்ட டெபாசிட்டரி பங்கேற்பாளர்களிடம் மின்னஞ்சல் வரிகளை பதிவு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் ஏற்கனவே 02.09.2022 ுன்று மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. அவை கம்பெனியின் இணையதளம் www.sicagen.com), பிஎஸ்இ லிமிடெட் (www.bseindia.com) மற்றும் சென்ட்ரல் டபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட்டில் (CDSL) (www.evotingindia.com)

அனுப்பட சுமற்பள்ளை வடுடாறது படாறுக்கூட்ட அறுவப்பண் சாபட நலை வருடாந்திர அறிக்கை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு உள்பட VC/OAM மூலமாக வருடாந்திர பொதுக்கூட்டத்தில் சேருவதற்கான உள்நுழைவு விவரங்களை பெற்றுக்

வருடாந்திர பொதுக்கூட்டத்தில் தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு அல்லது மின்னணு வாக்குப்பதிவு மூலம் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள சாதாரண மற்றும் சிறப்பு அலுவல்கள் செயல்படுத்தப்படும்.

வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறுவதையொட்டியும், 2021–22 நிதி ஆண்டுக்கான ஈவுத்தொகையை வழங்கவும் உறுப்பினாகள் பதிவேடு மற்றும் மங்கு பரிமாற்ற புத்தகங்கள் புதன்கிழமை, 21 செப்டம்பர் 2022 முதல் செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2022 முடிய (இரு நாட்களும் உள்பட)

பதுவது பத்திரபில்லாத வகையில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள், 18வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்களின் ஒவ்வொரு இனத்தின் மீது CDSLன் ('தொலைதூர மீன்னனு வாக்குப்பதில் எணு வாககுபப_≽ , பொதுக்கூட்டத்தி ஓவனவாரு ஐனத்தான் மது பலடன் ('எதாலைதூர் மின்ன மின்னணு வாக்குப்பதிவு முறை அல்லது வருடாந்திர மின்னணு வாக்குப்பதிவு மூலம் வாக்களிக்கலாம்.

வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு அனுப்பிய பின்னர் கம்பெனியின் யங்குகளை பெற்று உறுப்பினரான நபர் மற்றும் பதிவுத் தேதியன்று பங்குகளை வைத்துள்ளவர் helpdesk.evoting@cdslindia.com or companysecretary@sicagen. comக்கு ஒரு கோரிக்கை அனுப்பி லாகின் ஐடி மற்றும் பாஸ்வோடை பெற்றுக் கொள்ளலாம். எனினும் CDSL யின்னணு வாக்குப்பதிவிற்கு ஏற்கனவே உறுப்பினர் பதிவு செய்திருந்தால் அவர் தற்போதைய உபயோக ஐடி மற்றும் பாஸ்வோடை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

ுட் வாக்களிப்பதற்கான வசதி வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கிடைக்கும் மற்றும்

டன் காலைப் ஆண்டில் மண்டும் வாக்களிக்க உள்மை இல்லை.
பதிவுத்தேதியன்று டெபாசிட்டரிகளால் பராமரிக்கப்படும் பயனுள்ள உரிமையாளர்கள் பதிவேடு அல்லது உறுப்பினர் பதிவேட்டில் பதிவாகி உள்ள பெயரில் உள்ள நபர் மட்டுமே வருடாந்திர பொதுக்கூட்டத்தில் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு அல்லது மின்னணு வாக்குப்பதிவு வசதியின் மூலம் வாக்களிக்கலாம்.

வருடாந்திர பொதுக்கூட்டத்தில் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவ நடைமுறை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு நேர்மையாகவும் வெளிப்படையான முறையிலும் நடைபெற திரு. கேஆர்ஏ அசோசியேடட்ஸ், பிராக்டிசிங் கம்பெனி செயலாளர், சென்னை அவர்களை ஆராய்வாளராக கம்பெனி நியமனம்

வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது மற்றும் மின்னணு வாக்குப்பதிவு தொடர்பாக ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் நீங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பிரிவு ('FAOs') மற்றும் உதனிப்பிரிவின் கீழ் www.evotingindia.comல் உள்ள மின்னணு வாக்குப்பதிவு கையேட்டை பார்வையிடலாம் அல்லது helpdesk.evoting@cdslindia.comக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது loll free no: 1800 22 55 33 அல்லது திரு. ராகேஷ் டால்வி 022-23058542) அவர்களை தொடர்பு கொள்ளலாம்

(022–23055542) அவர்களை வதாடாபு என்னின்றலாம். மேற்குறிப்பிட்ட வருடாந்திர பொதுக்கூட்டம் தொடர்பாகவும், மின்னஞ்சல் முகவரியை புதுப்பிக்கா உறுப்பினர்களின் அவற்றை பதிவு செய்யவும் சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2022 அன்று பிசினஸ் ஸ்டாண்டர்ட் மற்றும் மக்கள் குரல் செய்தித்தாள்களில் ஒரு அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டிருந்தது.

அனைத்து எதிர்கால மற்றும் சரியான நேரத்தில் தகவல் தொடர்பு பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை கம்பெனி/உங்கள் டெபாசிட்டரி பங்கேற்பாளரிடம் பதிவு செய்யுங்கள்.

சீட்டு நடுவர்,

F. ரமேஷ் சந்த ஜெயின், C19, ஏரிக்கரை தெரு, கொளத்தூர், சென்னை–99 என்ற விலாசத்தில் ெள்ளலா-99 என்ற கொடைந்து--உள்ள அடகு கடையில் 11.01.2021 முதல் 08.05.2021 வரை அடகு வேச்சு 1நீ! கப்படாக பொன், 29.09.2022 அன்று மதியம் 1 மணிக்கு மேல் **எண்.**40, **சச்சிதானந்தம் தெரு**, மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ள் து கைப்போதும் இரு புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

விலாசத்தில் உள்ள அடகு கடையில் 28.02.2021 முதல் 04.09.2021 வரை பொன் அல்லாத பொருட்கள் நாள் 29.09.2022 அன்று மாலை 2 மணிக்கு புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

TN13X0788

Quotations within 7 days at

PUBLIC NOTICE Please correct and read the announcement made by Makkal Kural as follows R.Masilamani aged about 44vears residing at No.6/12, Chengalverayan street Gandhinaga ,Ambattur, Chennai - 600053 is the rightfu

***** T. கைலாஷ் கோத்தரா, 14/10, 7வது டிரஸ்ட் குறுக்கு தெரு, மந்தவெளிப்பாக்கம், சென்னை–28 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 01.05.2020 முதல் 29.03.2021 வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத கான்கரியா

T. தோகாராம் சொத்ரி, 14/10, 7வது டிரஸ்ட் குறுக்கு தெரு, மந்தவெளிப்பாக்கம், சென்னை–28 என்ற விலாசத்தில் உள்ள அடகு 31.03.2021 வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத சென்னை—12, என்ற விலாசத்தில் ஏலதாரர் மெஸர்ஸ் கான்கரியா **ஆக்ஷினீர்ஸ்** ஏல கம்பெனியரால் புரசைவாக்கம்

29.09.2022 அன்று காலை 11 மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை, எசன்னன்–12, என்ற விலாசத்தில் ஏலதாரர் மெஸர்ஸ் தான்கரியா ஆக்ஷினீர்ஸ் புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில்,

காறங்கையாக ஏல்கை கூடாட்ட கூட்க்க்க்க் எம்.கே. சௌத்ரி,

வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 29.09.2022 அன்று மாலை 3 மணிக்கு மேல் **எண்.40, சச்சிதானந்தம் தெரு,** புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

M/s.KOTAK MAHINDRA BANK LTD

KOTAK MAHINDRA BANK LIMITED

91B,North park Street, Venkatapuram, Ambattur, chennnai - 53 .That on 16th September 2021 Mr Ramesh along with his mother went to the Ambattur court campus at Ambattur Industrial Estate along with the & 388/1996 registered at the Sub-Registrar property and the same has been lost while taking Xerox in the shop inside the court campus. Also he waited all these days hoping return it to his address but Nobody has turned up. Since the documents are lost beyond public notice which may be a way of intimation for any person who might posses the lost found or is possessing the said documents may

LADHINARAYANAN, MA., M.Phil., B.L. No.2/45-1, Bazaar Road, Butt Road, St.Thomas Mount Chennai - 600016.

வட மற்றும் தென் சென்னை

. வாதி Mr.S. Durai & Others

New No.16, Old No.22, Kanniyappan Street, Vetri Nagar, Chennai - 600 082 (S/o.Mr.B.Krishnan).

4. Mrs.J. Nagammal De (W/o.Mr.K.Jayaraman),

எதிராக ஒருதலைபட்சமாக முடிவு செய்யப்படும் என இதன் மூலம் அறியவும்.

CHENNAI-600 044 Phone No: 2265 4489

NOTICE

(BY ORDER OF THE BOARD)

Phone No: 044-28334565 | Email id: enquiries@kotharis.in

_றுப்பினர்கள் கவனத்தில் கொள்ளவும். பருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சாதாரண மற்றும

செப்டம்பர், 2022 அன்று மாலை 05.00 மணிக்கு நிறைவு பெறும் தொலைதூர மின்னணு வாக்குப் பதிவு 26 செப்டம்பர், 2022 அன்று மாலை மணிக்கு மேல் அனுமதிக்கப்படமாட்டாது. மின்னணு வழிமுறைகள் அல்லது வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது வாக்களிப்பதற்கான தகுதியை நிர்ணயிப்பதற்கான கட் ஆப் தேதி 20 செப்டம்பர், 2022 ஆகும்.

___________பினராகும் நபர்கள், அவர்களின் போலியோ எண்./வைப்பு பங்கேற்பாளர்கள் முகவர் மற்றும் வாடிக்கையாளர் முகவரி எண். ஆகியவற்றை enquiries@kotharis.in அல்லத (login ID) மற்றும் கடவுச்சொல் (password) ஆகியவற்றை பெறலாம். இருப்பினும் நீங்கள் ஏற்கனவே தொலைதூர மின்னணு வாக்குப் பதிவிற்காக CDSLல் பதிவ செயதிருந்தால், ஏற்கனவே உள்ள பயண் முகவரி (user ID) மற்றும் கடவுச்சொல்லை oassword) பயன்படுத்தி உங்கள் வாக்கை அளிக்கலாம். மேலும், தொலைதூர மின்னணு வாக்களிப்பின் மூலம் ஏற்கனவே வாக்களிக்காம கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களுக்கு வருடாந்திர பொதுக் கூட்ட நேரத்தில் மின்னணு வாக்களிக்கும் வசதியும் கிடைக்கும். மேலும் வருடாந்தி பொதுக் கூட்டத்தின்போது தங்கள் உரிமையைப் பயன்படுத்த முடியும். வருடாந்தி

என்று இதன் மூலம் மேலும் அறிவிக்கப்படுகிறது. தொலைதூர மின்னணு வாக்குப் பதிவு மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போத

> முறையில் வாக்களிப்பதில் ஏதேனுட உங்களுக்கு

> > கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட்டிற்கா கம்பெனி செயலாளா் மற்றும் இணக்க அதிகாாி

சிகாஜென் இந்தியா லிமிடெட் 🚅 Sicagen

பதிவு அலுவலகம் : 4வது மாடி, ஸ்பிக் ஹவுஸ்,

பங்குதாரா்களுக்கு பொது அறிவிப்பு

கடைக்கும். காகித வடிவில் ∕டிமேட் வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் மற்றும் கம்பெனி ∕ அந்தந்த டெபாசிட்டரி பங்கேற்பாளர்களுடன் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத உறுப்பினர்கள் investor⊚cameoindia.comல் கோரிக்கை மின்னஞ்சல் . அனுப்பி மேற்சொன்ன வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பின் சாப்ட் நகல்

இது தொடர்பாக, அனைத்து உறுப்பினர்களுக்கும் இதன் மூலம் தெரிவிக்கப்படுவது:

மூடப்பட்டடிருக்கும்.

மேற்குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்கு பின்னர் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு நிறுத்தப்படும். ஒரு உறுப்பினர் ஒரு தீர்மானத்தின் மீது வாக்களித்து விட்டால் பின்னர் அதனை மாற்ற அனுமதிக்கப்படமாட்டார். பதிவுத்தேதியன்று (செவ்வாய்க்கிழமை, 20 செப்டம்பர் 2022) காகித வடிவில்

வாககளிப்பதற்கான வசதி வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கிடைக்கும் மற்றும் தொலைதூர் மின்னனு வாக்குப்பதிவின் மூலம் வாக்களிக்காமல் VC மூலம் கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள், வருடாந்திர பொதுக்கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவின் மூலமாக வாக்களிக்கலாம். வருடாந்திர பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக தொலைதூர மின்னணு வாக்குப்பதிவின் மூலம் வாக்களித்த உறுப்பினர்கள் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் ஆனால் மீண்டும் வாக்களிக்க உரிமை இல்லை.

ஆர் சந்திரசேகர் முழு நேர இயக்குநர